

## திருப்பலி முன்னுரை

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!

துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!

கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!

அவரே நமது புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் தினமான இன்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம் தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்த்திடும் நன்னாள் இன்று.

உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்ற தூய பவுலின் கூற்று தொடக்க திருச்சபை உழைப்பிற்குக் கொடுத்த மேன்மையை எடுத்துரைக்கிறது. கடவுள் அமைத்த நியதி, மனிதன் நெற்றி வியர்வை நிலத்திலே சிந்த, பாடுபட்டு உழைத்திட வேண்டும் என்பது. இதற்கு திருக்குடும்பமும் விதிவிலக்கல்ல. புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்து, அந்த உழைப்பை மூலதனமாக வைத்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.

நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி, மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும்.

இன்று சிறப்பாக நாம் சமுதாயத்தின் அடிமட்டத்திலே நமக்காக ஒவ்வொரு நாளும் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராது உழைக்கும் ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவு கூறுவோம். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக

இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும் தவறானதாகும். நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.

### முதல் வாசக முன்னுரை (தொடக்கநூல் 1: 26 - 2:3)

இன்றைய முதல் வாசகம் கடவுளை ஒரு தொழிலாளியாகச் சித்தரிக்கிறது. உலகையும், அதில் வாழும் அனைத்தையும் படைத்து, அவற்றின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைப்பவர் கடவுள். கடவுளோடு இணைந்து, உடன் உழைப்பாளியாக வாழ உழைப்பின் மேன்மையை நாம் உணர அழைக்கும் இவ்வாசகத்திற்கு செவிக் கொடுப்போம்.

### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1) அன்பே உருவான இறைவா, திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

2) “உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது” என்பதற்கேற்ப உழைக்கும் எண்ணம் எங்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையிலே உருவாக

வேண்டுமென்றும், உழைப்பு கடவுளால் தரப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, அதை நல்ல முறையிலே நற்செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

3) என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா! கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள், முதலாளிகளின் முரண்பாடுகளில் சிக்குண்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்களின், உரிமைக்காய், விடுதலைக்காய் நாங்கள் அனைவரும் குரல் கொடுக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும், உரிமைகள் மதிக்கப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்

4) என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! புனித சூசையப்பரின் குனநலன்களான நேர்மை, வாய்மை, பகிர்வு மனப்பான்மை, முழு ஆர்வம், கடின உழைப்பு போன்ற பண்புகளால் தொழிலாளர்களாகிய நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாயத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

5) மனநிறைவின் ஊற்றே இறைவா, மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதாமல், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதாமல், நாம் செய்கின்ற தொழிலை மதிக்கவும், அத்தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், உலகிலுள்ள தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும், வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., [amirsundar@gmail.com](mailto:amirsundar@gmail.com); + 91 944 314 0660;  
www.arulvakku.com